

ஆயரின் நலநிதிகள்
டிசம்பர் - 2016

குரு மாணவர் நிதி:-

திரு. மரிய ஸ்டீபன், சென்னை	2,000.00
திருமதி. எலிசபெத்பிலிப், பாளை	300.00
இம்மாத வரவு	2,300.00
முன்கையிருப்பு	7,69,710.00
மொத்த இருப்புத் தொகை	7,72,010.00

குடும்ப நல நிதி:-

மொத்த இருப்புத் தொகை	5,33,838.00
----------------------	--------------------

ஏழை மாணவர் கல்வி நிதி:

Servite அருட்சகோதரிகள், பாளை	10,000.00
இயேசுசபை அருட்தந்தையர்கள், பாளை	10,000.00
J.M.J. அருட்சகோதரிகள், கல்லிடைக்குறிச்சி	6,000.00
திரு இருதயசபை அருட்சகோதரர்கள்	5,000.00
D.M. Sisters, வீரவநல்லூர்	5,000.00
Sontham Sisters, பாளை	3,000.00
Cluny Sisters, சரணாலயம்	3,000.00
Cluny Sisters, விடியல் ஆலங்குளம்	1,500.00
D.M. Convent, இடையங்குளம்	2,000.00
FSM, அருட்சகோதரிகள், சுரண்டை	1,000.00
FSM, அருட்சகோதரிகள், துரைச்சாமியாபுரம்	1,000.00
திருச்சிலுவை அருட்சகோதரிகள், வேலாயுதபுரம்	1,000.00
பதுவா முதியோர் இல்லம்	1,000.00
SMMI அருட்சகோதரிகள், புளியம்பட்டி	1,000.00
St. Anne's அருட்சகோதரிகள், கல்லத்திக்கிணறு	1,000.00
FSAG அருட்சகோதரிகள், பேட்டை	500.00
FSAG அருட்சகோதரிகள், ஆவுடையானூர்	500.00
FSAG அருட்சகோதரிகள், தாழைபூத்து	500.00
Presentation Sisters, உடையார்பட்டி	2,000.00
Sacred Heart Sisters, வண்டானம்	500.00
Sacred Heart Sisters, திருமலாபுரம்	500.00
குப்பக்குறிச்சி இறைமக்கள்	7,023.00
உறுதியூகதல், பேட்டை	3,170.00
இம்மாத வரவு	66,193.00
முன்கையிருப்பு	4,64,250.00
மொத்த இருப்புத் தொகை	5,30,443.00

நற்செய்தி பணி நிதி:-

முன்கையிருப்பு	40,052.00
ஞான ஜெயமணி, இருதயகுளம்	500.00
ICM, அருட்சகோதரிகள், பாளை	6,000.00
மொத்த இருப்புத் தொகை	46,552.00

விவிலிய நிதி:-

மொத்த இருப்புத் தொகை	1,06,404.00
----------------------	--------------------



PALAYAMKOTTAI
DIOCESAN NEWS LETTER

Vol. 70

JANUARY - 2017

No. 516/2017



P
D
N
L

Wish You
A Prosperous New Year

2017 will be good if people do good.

Pope Francis in his New Year's greetings Sunday declared 2017 will be good to the degree that people do good and reject hatred, as he prayed for those courageously dealing with terrorism gripping the world in "fear and bewilderment."



"The new year will be good in the measure in which each of us, with the help of God, tries to do good, day by day, that's how peace is created," Francis told a crowd of 50,000 pilgrims, tourists and Romans gathered in St. Peter's Square for his noon blessing and New Year's Day remarks.

Francis advised people to "say no to hate and violence and yes to brotherhood and reconciliation." The Roman Catholic church dedicates the first day of the year to the theme of peace.

He also told those standing in the biting cold air that the new year had already begun badly.

"Unfortunately, violence has struck even on this night of well-wishes and hope," he said, referring to the attack on an Istanbul nightclub filled with New Year's revelers early Sunday that left 39 dead and dozens wounded.

"In sorrow, I express my closeness to the Turkish people, I pray for the numerous victims and wounded, and for all the nation in mourning," Francis said.

He then prayed that God will sustain "all men of goodwill who courageously roll up their sleeves to deal with the plague of terrorism and this bloodstain which is gripping the world in a shadow of fear and bewilderment."

Earlier, during his homily during New Year's Day Mass in St. Peter's Basilica, Francis lamented "narcissist hearts" in societies becoming "cold and calculating."

"The loss of the ties that bind us, so typical of our fragmented and divided culture, increases this sense of orphanhood and, as a result, of great emptiness and loneliness. The lack of physical, and not virtual, contact is cauterizing our hearts and making us lose the capacity for tenderness and wonder, for pity and compassion," Francis said.

Francis says humility and tenderness are signs of strength, not weakness.

Solemnity of Mary, Mother of God

"Mary treasured all these things and pondered them in her heart! (Lk 2:19). In these words, Luke describes the attitude with which Mary took in all that they had experienced in those days. Far from trying to understand or master the situation, Mary is the woman who can treasure, that is to say, protect and guard in her heart, the passage of God in the life of his people. Deep within, she had learned to listen to the heartbeat of her Son, and that in turn taught her, throughout her life, to discover God's heartbeat in history. She learned how to be a mother, and in that learning process she gave Jesus the beautiful experience of knowing what it is to be a Son. In Mary, the eternal Word not only became flesh, but also learned to recognize the maternal tenderness of God. With Mary, the God-Child learned to listen to the yearnings, the troubles, the joys and the hopes of the people of the promise. With Mary, he discovered himself a Son of God's faithful people.

In the Gospels, Mary appears as a woman of few words, with no great speeches or deeds, but with an attentive gaze capable of guarding the life and mission of her Son, and for this reason, of everything that he loves. She was able to watch over the beginnings of the first Christian community, and in this way she learned to be the mother of a multitude. She drew near to the most diverse situations in order to sow hope. She accompanied the crosses borne in the silence of her children's hearts. How many devotions, shrines and chapels in the most far-off places, how many pictures in our homes, remind us of this great truth. Mary gave us a mother's warmth, the warmth that shelters us amid troubles, the maternal warmth that keeps anything or anyone from extinguishing in the heart of the Church the revolution of tenderness inaugurated by her Son. Where there is a mother, there is tenderness. By her motherhood, Mary shows us that humility and tenderness are not virtues of the weak but of the strong. She teaches us that we do not have to mistreat others in order to feel important (cf. *Evangelii Gaudium*, 288). God's holy people has always acknowledged and hailed her as the Holy Mother of God.

To celebrate Mary as Mother of God and our mother at the beginning of the new year means recalling a certainty that will accompany our days: we are a people with a Mother; we are not orphans.

Mothers are the strongest antidote to our individualistic and egotistic tendencies, to our lack of openness and our indifference. A society without mothers would not only be a cold society, but a society that has lost its heart, lost the “feel of home”. A society without mothers would be a merciless society, one that has room only for calculation and speculation. Because mothers, even at the worst times, are capable of testifying to tenderness, unconditional self-sacrifice and the strength of hope. I have learned much from those mothers whose children are in prison, or lying in hospital beds, or in bondage to drugs, yet, come cold or heat, rain or draught, never stop fighting for what is best for them. Or those mothers who in refugee camps, or even the midst of war, unflinchingly embrace and support their children’s sufferings. Mothers who literally give their lives so that none of their children will perish. Where there is a mother, there is unity, there is belonging, belonging as children.

To begin the year by recalling God’s goodness in the maternal face of Mary, in the maternal face of the Church, in the faces of our own mothers, protects us from the corrosive disease of being “spiritual orphans”. It is the sense of being orphaned that the soul experiences when it feels motherless and lacking the tenderness of God, when the sense of belonging to a family, a people, a land, to our God, grows dim. This sense of being orphaned lodges in a narcissistic heart capable of looking only to itself and its own interests. It grows when what we forget that life is a gift we have received – and owe to others – a gift we are called to share in this common home.

It was such a self-centred orphanhood that led Cain to ask: “Am I my brother’s keeper?” (Gen 4:9). It was as if to say: he doesn’t belong to me; I do not recognize him. This attitude of spiritual orphanhood is a cancer that silently eats away at and debases the soul. We become all the more debased, inasmuch as nobody belongs to us and we belong to no one. I debase the earth because it does not belong to me; I debase others because they do not belong to me; I debase God because I do not belong to him, and in the end we debase our very selves, since we forget who we are and the divine “family name” we bear. The loss of the ties that bind us, so typical of our fragmented and divided culture, increases this sense of orphanhood and,

as a result, of great emptiness and loneliness. The lack of physical (and not virtual) contact is cauterizing our hearts (cf. *Laudato Si’*, 49) and making us lose the capacity for tenderness and wonder, for pity and compassion. Spiritual orphanhood makes us forget what it means to be children, grandchildren, parents, grandparents, friends and believers. It makes us forget the importance of playing, of singing, of a smile, of rest, of gratitude. Celebrating the feast of the Holy Mother of God makes us smile once more as we realize that we are a people, that we belong, that only within a community, within a family, can we as persons find the “climate”, the “warmth” that enables us to grow in humanity, and not merely as objects meant to “consume and be consumed”. To celebrate the feast of the Holy Mother of God reminds us that we are not interchangeable items of merchandise or information processors. We are children, we are family, we are God’s People.

Celebrating the Holy Mother of God leads us to create and care for common places that can give us a sense of belonging, of being rooted, of feeling at home in our cities, in communities that unite and support us (cf. *Laudato Si’*, 151).

Jesus, at the moment of his ultimate self-sacrifice, on the cross, sought to keep nothing for himself, and in handing over his life, he also handed over to us his Mother. He told Mary: Here is your son; here are your children. We too want to receive her into our homes, our families, our communities and nations. We want to meet her maternal gaze. The gaze that frees us from being orphans; the gaze that reminds us that we are brothers and sisters, that I belong to you, that you belong to me, that we are of the same flesh. The gaze that teaches us that we have to learn how to care for life in the same way and with the same tenderness that she did: by sowing hope, by sowing a sense of belonging and of fraternity.

Celebrating the Holy Mother of God reminds us that we have a Mother. We are not orphans. We have a Mother. Together let us all confess this truth. I invite you to acclaim it three times, standing [*all stand*], like the faithful of Ephesus: Holy Mother of God, Holy Mother of God, Holy Mother of God.

ENGAGEMENTS OF THE BISHOP

- January**
- 04 M Nuptial Mass – Vallioour
05 E Flag Hoisting – ShanthiNagar
07 Chennai
08 M Legion of Mary
E Meeting – Vincent de Paul Society
09 E Nuptial Mass - Tuticorin
10 Holy Mass - Puliampatti
11 Holy Mass – Nattalam – Kuzhithurai Diocese
12 Recollection
13-15 Pastoral Visit – Nettur
17-19 TNBC Meeting – Hosur
21 M Holy Mass – ShanthiNagar
N விவிலிய பயிற்சி வகுப்பு – Irudayakulam
22 M Feast Mass – Surandai
23 M PPC Meeting – Bishop’s House
24 School Centenary Celebrations – Avudaiyanur
25 M Feast Mass – Singamparai
26 E Flag Hoisting – Puliampatti
27 E Blessing of Veeramamunivar Pilgrim’s Centre –
Kamanayakkanpatti
28 M Holy Mass – Trichy
E Vespers – Uvari
29 M Feast Mass – Uvari
M Nuptial Mass – Tenkasi
E Chennai
30-Feb 10 CCBI Meeting - Bhopal

BIRTH DAYS

01. 01 Fr. Antony A. Cruz
12. 01 Fr. Motcharajan M.
25.01 Fr. Vinoth Paulraj S.
28.01 Fr. Sengole Thomas G.
30.01 Fr. Victor Raj. M
05. 01 Fr. Antonyraj S.
20. 01 Fr. Alocius Durairaj L.
27. 01 Fr. Arularasu A.
30. 01 Fr. Alphonse Nishant I.

Dear Rev. Fathers,

On your special day, it is our privilege to appreciate your valuable ministry for the people of God. May God shower His grace upon you on this birthday! “MANY MORE HAPPY RETURNS OF THE DAY”

FEAST DAYS

- 25.01 Conversion of St. Paul
Fr. Sahaya Chinnappan L.
Fr. Sahaya Paul
- Fr. Vinoth Paulraj S

31.01 Feast of St. John Bosco

Fr. Bosco Gunaseelan P.
SDB Fathers

Dear Fathers, Your great saints in heaven bring God’s love and Grace in your lives. May your ministry and service for His glory be the source of joy to your people! “HAPPY FEAST Dear Fathers”

NECROLOGY

05.01.79 Fr. Robert Ponnaiah

Let us remember our dear Rev. Fr. Robert Ponnaiah on January 05, on the 35th anniversary of his rest in the Lord. May his soul Rest in Peace!

From Vicar General's Desk

Dear Fathers, Brothers and Sisters,

As we begin the New Year under the protection of the Mother of God let us count on the maternal guidance of Mary. Trusting in God and living a life of integrity, she was able to go ahead in her mission of giving the Messiah to all people. Imitating her faithfully, let us make this year more

fruitful and fulfilling. In addition, let the cultural and the national celebrations this month remind us of our roots and help us to grow in fellowship and in patriotism. I wish you a grace-filled New Year ahead, a grateful Pongal and a gallant Republic Day.

Dear fathers, the **recollection for this month will be on 12th January 2017**, with the usual programme. Kindly take note that the monthly recollection from this January will be on Thursday after the first Friday of the month and make you free to participate without fail.

Yours sincerely

Rev. Msgr T. Xavier Terrence
Vicar General

திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய உரைகளிலிருந்து...

★ உண்மையான கோட்பாடுகள் வழி வாழ்வது, சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவதில் அல்ல. மாறாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு உள்ளத்தைத் திறப்பதில் அமைந்துள்ளது.



இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுகின்ற, வெளித்தோற்றத்தில் மட்டுமே கருத்தாய் இருக்கின்ற மதத்தைப் புறக்கணியுங்கள்.

★ தாழ்மையோடு நல்லதைச் செய்ய இயேசு விடுக்கும் அழைப்புக்குச் செவிசாய்க்கவும், அவ்வாறு செல்லும் பாதையில் ஒருபோதும் சோர்வுறாமல் இருக்கவும் இயேசுவிடம் அருளைக் கேட்போம்.

★ உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்க அவை சமமாகப் பகிரப்பட வேண்டியது அவசியம்.

- ★ நம் நன்மையையே எப்போதும் விரும்பும் இறைவன், நாம் பாவம் செய்யும்போது கூட அதை நிறுத்துவதில்லை.
- ★ சந்தேகத்தில் இருப்பவருக்கு ஆலோசனைக் கூறுதல், அறியாமையில் உள்ளவருக்கு கற்பித்தல், பாவிகளை நன்னெறிப்படுத்துதல், துயருற்றோருக்கு ஆறுதல் அளித்தல், குற்றங்களை மன்னித்தல், நமக்குத் தீங்கு செய்தோரைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல், வாழ்வோருக்காகவும் இறந்தோருக்காகவும் செபித்தல் ஆகியவை ஆன்மீகம் சார்ந்த ஏழு இரக்கச் செயல்கள் ஆகும்.
- ★ செபம் எனும் மறையுண்மைக்குள் முழுமையாக நுழைந்து, செபத்தின் உதவியுடன் போராடி, இறை உதவியுடன் இறைவனோடு இணைந்து, வெற்றி வாகைச் சூடுபவர்களே புனிதர்கள்!
- ★ நாம் செய்த தவறுகளுக்குரிய பரிகாரத்தைச் செலுத்துவது ஒருபுறம் இருந்தாலும், இறைவனின் இரக்கம் என்ற கொடையைப் பெறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
- ★ உயிர்ப்பு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம். முடிவற்ற வாழ்வு குறித்து கிறிஸ்தவம் பேசவில்லையெனில், அது, வெறும் வாழ்வுத்தத்துவமாகவும், நன்னெறிப் பாடமாகவும் மட்டும் மாறிவிடும்.
- ★ இறைவன் நுழைய முடியாதவாறு மூடி தனிமைப்படுத்தப்பட்ட அறை என்று எதுவுமில்லை. இறை அன்பு எல்லா இடத்தையும் சென்றடைகிறது. இந்த அன்பிற்கு ஒவ்வொருவரும் தன்னைத் திறக்க வேண்டுமென நான் செபிக்கிறேன்.
- ★ மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதில் மகிழ்ச்சி காணும் போது, கொடுப்பதை விட பெறுவதில் அதிகம் பலனடைவதை நாம் ஆழமாக உணருவோம்.
- ★ பணத்தை வழிபடுவதற்கும், மற்றவர்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கும் நம்மை இட்டுச் செல்லும் ஊழல், ஒருவகையான தெய்வ நிந்தனை.

- ★ பிறரை மதம் மாற்றுவதால் அல்ல மாறாக, அவர்களை நல்வழியில் ஈர்ப்பதன் வழியே திருஅவை வளர்கிறது.
- ★ மதத்தின் பெயரால் போரையும் வன்முறைகளையும் தூண்டும் போது, அத்தகைய கடவுள், வெறுப்புக்கும், அழிவுக்கும் காரணமான கடவுள் என்று அறிக்கையிடப்படுகிறார்.
- ★ போர்களை வர்த்தகம் செய்யும் ஆயுத உற்பத்தியாளர்களை எதிர்க்கும் துணிவு கொண்ட தலைவர்கள் ஐரோப்பாவிற்குத் தேவை.
- ★ இயற்கையோடு இரக்கம்நிறை உறவை இழக்காதவர், படைத்தவரோடும் உறவை இழக்காமல் இருப்பார்.
- ★ தங்கள் திருமணம் தோல்வியில் முடிந்ததால், திருஅவையை விட்டு விலகிப் போயிருக்கும் தம்பதியரின் கவலைகளைப் புரிந்துகொள்ள, திருஅவை இறங்கி வர வேண்டும்.
- ★ இறைவனின் இரக்கத்தை ஒருவர் தன் வாழ்வில் உணர்வது மட்டும் போதாது; அதை யார் யார் பெறுகிறாரோ, அவர் அந்த இரக்கத்தின் அடையாளமாகவும், அதை மற்றவருக்கு வழங்கும் கருவியாகவும் மாற வேண்டும்.
- ★ நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், ஓர் இரக்கச் செயல் செய்தால், அது, இவ்வுலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும்.

அன்பியப் பணிக்குழு

பாளையங்கோட்டை மறை மாவட்டம்

தமிழக அளவில் மறை மாவட்ட அன்பிய செயலர்

தந்தையர்கள் கூட்டமும், கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டமும்

14.12.2016 அன்று செங்கல்பட்டு மறை மாவட்டம், திம்மாவரம் ஆயர் இல்லத்தில் மறை மாவட்ட மாமன்ற வளாகத்தில் வைத்து, செங்கல்பட்டு மேதகு ஆயர் யு.நீதிநாதன் தலைமையில் மறை மாவட்ட அன்பிய செயலர் தந்தையர்கள் கூட்டமும், கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டமும் நடந்தது. பாளை மறை மாவட்ட அன்பியச் செயலர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர்

அவர்கள் வழிகாட்டலின் படி பாளை மறை மாவட்ட அன்பிய ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான் இருதயராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இப்படிக்கு,
அருட்பணி பிரான்சிஸ் சேவியர்,
செயலர்,
அன்பியப் பணிக்குழு,
பாளை மறை மாவட்டம்.

குடும்பநல்வாழ்வுபணிக்குழு பாளையங்கோட்டை மறைமாவட்டம் டிசம்பர்மாதஅறிக்கை - 2016

- 1) திருமணமுன் தயாரிப்பு பயிற்சி
பங்கேற்றவர்கள் - ஆண்கள் 27பேர், பெண்கள் - 31பேர்
- 2) திருமணத் தகவல் நிலையம்
பதிவு செய்தவர்கள் - 8 பேர்
அறிவிக்கப்பட்டது - 11 பேர்
திருமண ஏற்பாடானது - இல்லை
- 3) சிறப்புநிகழ்வுகள்
டிசம்பர் 9-ந் தேதி குடும்ப நல் வாழ்வு பணியாளர் ஆசிரியர் அனைவரும் சேர்ந்து சுரண்டையில் அருட்தந்தை அ.சாக்கோ வர்க் கீஸ் அவர்களுடன் சேர்ந்து கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.

திருமணமுன் தயாரிப்பு பயிற்சி விபரம்

ஜனவரி 2017	06, 07, 20, 21	முதல் வெள்ளி, சனிக்கிழமை மூன்றாவது வெள்ளி, சனிக்கிழமை
பெப்ரவரி 2017	03, 04, 17, 18	முதல் வெள்ளி, சனிக்கிழமை மூன்றாவது வெள்ளி, சனிக்கிழமை

குடும்ப நல்வாழ்வு பணிக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அருட்பணி. அ.சாக்கோவர்க்கீஸ்,
செயலர், குடும்ப நல்வாழ்வு பணிக்குழு.

சரணாலயம்
டிசம்பர் 2016 மாத பணி அறிக்கை

- **குழந்தைகள் வரவேற்பு** பிரிவில் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்கள் சிறுவர் 10, சிறுமியர் 7 என மொத்தம் 17 பேர். ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மற்றும் சித்தூர் குழந்தைகள் நலக்குழுவிற்கு இரண்டு சிறுமிகளும், சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு சிறுவனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மையத்தில், 06 சிறுமியர் 12 சிறுவர்கள் என 18 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- **திறந்தநிலை புகலிடத் திட்டத்தில்** தற்போது இத்திட்டத்தில் 28 பேர் உள்ளார்கள். இத்திட்டத்தில் மின்தொழில், கணினி, தையல், அரசுத்தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- **திருநெல்வேலி சைல்டுலைன் 1098** மூலமாக மீட்கப்பட்ட குழந்தைகள் 36 பேர், இதில் 16 சிறுமிகள், 20 சிறுவர்கள் ஆவர். இதில் 3 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சைல்டுலைன் 1098 –ன் சிறப்பு நிகழ்வாக **தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம்** மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 60 குழந்தைகள் (மாற்றுதிறனாளி, அரசு மற்றும் தனியார், மெட்ரிக் பள்ளி குழந்தைகள்) தேர்வு செய்யப்பட்டு, அரசு குழந்தை கொள்கை வரைவில் குழந்தைகள் பங்கேற்பு உறுதி செய்தல் பங்கேற்பு கூட்டம் 2 நாட்கள் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் **உயர்திரு.கருணாகரன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சுவாமிநாதன், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் திருமதி.ஜெயந்தி மற்றும் திரு.செல்வக்குமார்** கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வை சைல்டுலைன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. 6 பள்ளிகள், 1 சுயஉதவிக்குழுக்கள், 2 குழந்தைகள் இல்லங்கள், 2 ஆட்டோ ஓட்டுநர்கள், 2 பேருந்து நிலையங்கள், 1 கிராமப்புரப் பகுதிகளில் சைல்டுலைன் 1098 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு **சுவர் ஓவியங்கள்** வரையப்பட்டுள்ளன.

- **குழந்தைத் தத்து திட்டத்தில்** புதிதாக அனுமதிக்கப்பட்டவர்கள் 1 பெண் குழந்தை. 1 பெண் குழந்தை தத்துகொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தில் 8 ஆண் குழந்தை, 6 பெண் குழந்தை என மொத்தம் 14 குழந்தைகள் உள்ளனர்.

எம் குழந்தைகளோடு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் :

- கல்வெட்டான்குழி பங்கு செபஸ்த்தியார் அன்பிய இறைமக்கள் பங்குதந்தை. அந்தோணிகுருஸ் அவர்களுடன் இணைந்து கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடினர்.
- இருதயநகர் பங்குதந்தை ஜோமிக்ஸ் அவர்கள் பங்கு மக்களோடு இணைந்து வந்து கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்வை குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டாடினர்.
- சிவகாசி திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தீபக் கோடிஸ்வர பிரபு குடும்பத்தினரோடு இணைந்து கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடினர்.
- லையன்ஸ் கிளப் பணியாளர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை குழந்தைகளுடன் கொண்டாடினர்.
- நோவா கார்பன்ஸ் நிறுவனத்தின் சார்பில், அதன் மேலாளர் திரு.அந்தோணி தாமஸ் மற்றும் நிறுவனத்தின் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தனர்.
- சீதாபதி போக்குவரத்து கழக உரிமையாளர் குடும்பத்தினரோடு வந்து குழந்தைகளுடன் மகிழ்ந்தனர்.
- இளவேனில் விடுதி பெண்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

➤ பாளை மறைமாவட்ட பெண்கள் பணிக்குழு செயலர் திருமதி.அமலி அமலதாஸ் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பித்தனர்.

எம் குழந்தைகளின் மகிழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்.

இதே போல் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாட்ட, எம் குழந்தைகளோடு மகிழ்ந்திட அன்போடு அழைக்கின்றேன்.

அருட்திரு. செயபாலன். அ
இயக்குநர்,
சரணாலயம்.

Collections for 2017

S.No.	Month	Parish Collections
1.	January	Diocesan Maintenance Fund
2.	February	Holy Childhood
3.	March	Maintenance of the Holy See
4.	April	Campaign against Hunger and Disease – Holy Thursday Holy land (Good Friday)
5.	May	Vocation Sunday Collection
6.	June	Youth Sunday Collection
7.	July	Peter's Pence Collection
8.	August	Communication Sunday Collection
9.	September	Bible Sunday Collection
10.	October	Mission Sunday Collection
11.	November	African Mission Fund
12.	December	St. Peter the Apostle Collection

Surplus Masses Received December- 2016

1.	Fr. S. Antonyraj – Palayamchettikulam	3,000.00
2.	Fr. Arul Nesamani – Vadakku Vandanam	4,000.00
3.	Fr. Chacko Varghese A. – Surandai	8,700.00
4.	Fr. Immanuel Francis Raja A. – Veeravanallur	1,000.00
5.	Fr. Moyeeson - St. Antony's Diocesan Shrine	1,00,000.00
6.	Fr. Santiago – St. Xavier Colony	20,000.00

Bination Masses Received December – 2016

1.	Bishop. Rev. A. Jude Paulraj	150.00
2.	Fr. Amirtha Raja Sundar J.	1,350.00
3.	Fr. Antonyraj I.	1,200.00
4.	Fr. Antonyraj S.	1,000.00
5.	Fr. Arul Antony S.	900.00
6.	Fr. Berchmans T.A	700.00
7.	Fr. Chacko Varghese A.	2,300.00
8.	Fr. Lourduraj I	600.00
9.	Fr. Meril	800.00
10.	Fr. Moyeeson M.	1,200.00
11.	Fr. Peter A.	1,200.00
12.	Fr. Rex Justin S.	1,000.00
13.	Fr. Robin A.	100.00
14.	Fr. Suresh E.	1,400.00
15.	Fr. Susai Selvaraj A.S	1,800.00
16.	Fr. Xavier S.	500.00

This Month Collection,

January 2017 Diocesan Maintenance Fund